

தென்னமெரிக்காவில்
ஆரோக்கியமான
இசை



பிரபலமாகி
களைப்பைத்
உற்சாகமாக

_____, நடனத்துடன் கூடிய
எளிய உடற்பயிற்சி முறைதான் ஸிம்பா என்று பலரால் அழைக்கப்படும்
இசையுடற்பயிற்சி. சலிப்புத் தட்டாத _____ தராத,
_____ இந்த உடற்பயிற்சி 2001-ம் ஆண்டு
_____ பீட்டோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த உடற்பயிற்சி, இன்று உலகம் முழுவதும் _____
வருகிறது. இப்பயிற்சியினைச் செய்வதனால் நம் உடலும் உள்ளமும்
_____ இருக்கும்.

புரிந்துணர்வையும்
இனத்தவரும்
நடவடிக்கைகளை



உறவு
குழந்தைகள்
குடும்பமாகும்

தாய், தந்தை _____ ஆகிய அங்கத்தினரிடையே
மாறாத அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவைகளில் மாறாத தொடர்ச்சியான
தொடர்பு கொண்டு பிரிக்க முடியாத அங்கத்தினரும் ஒரே கூரையின் கீழ்
வாழும் மக்களின் தொகுதியே _____. அவ்வகையில் நம்
வசிப்பிடத்தில் உள்ள அனைவரும் வசிப்பிடக் குடும்பத்தினர் ஆவார்.